திரு. வி. கே. கோதண்டராமன் : சார், 1975-76ஆம் ஆண்டுக்கு மட்டிலுமே தணிக்கை செய்யப்பட்டுள்ளது என்று கனம் அமைச்சர் அவர்கள் கூறுகிறார்கள். அதற்குமேல் தணிக்கை செய்யப்படாததற்குக் காரணம் என்ன ? போதுமான அளவுக்கு தணிக்கை அதிகாரிகள் இல்லையா ? அப்படியில்லை என்று சொன்னால், போதுமான அளவுக்கு தணிக்கை அதிகாரிகள் நியமிக்கப்படுவார்களா ? இப்படி பல ஆண்டு காலமாக தணிக்கை செய்யப்படாமல இருப்பதன் காரணமாக பல ஊழல்கள் மூடி மறைக்கப்படுகின்ற அளவுக்கு ஒரு சூழ்நிலை உண்டாகிறது. எனவே, அதற்கான ஏற்பாடுகளை உடனடியாக அமைச்சர் அவர்கள் செய்வார்களா ?

மாண்புமிகு திரு. கே. ஏ. கிருஷ்ணசாமி : மாண்புமிகு தலைவர் அவர்களே, தணிக்கை காலம் காலதாமதமாவதால்' உறுப்பினர் அவர்கள் கூறுவதுபோல், இதிலே சில முறை கேடுகள் ஏற்படுகின்றன. இவைகள் அரசின் கவனத்திற்கு வந்து, அதற்குத் தக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

வருவாய்த்துறை ஆய்வாளர்களுக்கு வீடுகள்

*வினா எண். 876—திரு ஏ. எம், பரமசிவம் : மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாவுக்கு விடையளிப்பாரா :

வருவாய்த்துறை ஆய்வாளர்களுக்கு இதற்கு முன்னர் வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டம் ஏதேனும் அரசின் பரிசீலனையில் உள்ளதா ?

மாண்புமிகு திரு. எஸ். டி. சோமசுந்தரம் : இம்மாநிலத்தின் பல மாவட்டங்களிலுமுள்ள வருவாய் ஆய்வாளர்களுக்கு ரூபாய் 110 இலட்ச மதிப்பீட்டில் படிப் படியாக மூன்றாண்டுகளில் 1978-79-ல் 44 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் 200 குடியிருப்புகள் 1979-80-ல் 33 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் 150 குடியிருப்புகள் 1980-81-ல் 33 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் 150 குடியிருப்புகள் கட்டிட, வகை செய்யும் விதத்தில் வீட்டு வசதி மற்றும் நகர முன்னேற்றத் துறையில் ஆணை பிறப்பிக்கப்பட்டு, இவ்வாண்டுக்கான பணி நடந்து வருகின்றது.

திரு. அ. மா. பரமசிவன் : பிர்க்கா மையங்களில் வருவாய்த் துறை ஆய்வாளர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுமா ?

1979 ஏப்ரல் 30]

மாண்புமிகு திரு. எஸ். டி. சோமசுந்தரம் : பிரிக்காவின் எந்த இடத்தில் வீடு கட்டுவது பொதுமக்களுக்கு நன்மை விளைவிக்குமோ அதற்கேற்ற வகையில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். அலுவலகத்திற்கும் இடம் ஒதுக்கப்படும்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் ; கேள்வி 877 பிறகு எடுத்துக் கொள்ளப்படும்.

எஸ். கொடிக்குளம் பஞ்சாயத்து

*வினா எண். 878 திரு. இரா. தாமரைக்கனி : மாண்புமிகு உள்ளாட்சித்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா :

(அ) திருவில்லிப்புத்தூர் தொகுதி எஸ். கொடிக்குளம் பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி பற்றி அண்மையில் அரசுக்கு புகார் மனு ஏதேனும் வந்துள்ளதா ?

(ஆ) ஆம் எனில் அரசு அதுபற்றி மேற்கொண்ட நடவடிக்கை என்ன ?

மாண்புமிகு திரு கா. காளிமுத்து : (அ) புகார் மனு இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு வந்துள்ளது.

(ஆ) சம்பந்தப்பட்ட நிர்வாக அதிகாரி தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டுகள் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவரின் பரிசீலனையில் உள்ளது.

திரு. இரா. தாமரைக்கனி : அந்தக் குற்றச்சாட்டுகள் நகரசுத்தித் தொழிலாளர்களுடைய சம்பள ரூபாயை பொய்க் கையெழுத்திட்டு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அங்குள்ள இ. ஓ. சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். விசாரணை நடைபெறும்போது பெருமாள் என்ற ஒரு ஆள் ஊழலில் சம்பந்தப்பட்டவர் பெரிய இடத்துப் பிள்ளை என்ற காரணத்தால் சில சிபாரிசுகளின் மூலமாகப் பணியில் சேர்க்கப் பட்டிருக்கிறாரா ? அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா ?

மாண்புமிகு திரு. கா. காளிமுத்து : பேரூராட்சி சிப்பந்திகள் சம்பளப் பட்டுவாடா விதிகளுக்குப் புறம்பான முறைகள் பின்பற்றப்பட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. நிர்வாக அதிகாரி தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப் பட்டிருக்கிறார், இளநிலை உதவியாளர் சுகாதார மேஸ்திரியிடம் சமாதானம் பெற்று அதன் அடிப்படையில் ஊதிய உயர்வு ஓராண்டுக்காலம் நிறுத்திவைக்கப்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார். தவறுசெய்தவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. முறைகேடு எதுவும் இல்லை.